

UNDELIVERED ISSUES

Please re-address
all undelivered issues
of the **Morning Star** to:-
The Manager,
"Morning Star",
Vaddukodai.

THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka
under No. Q/J/29/News/85

Established: 1841: A Christian Weekly : Published Every Friday

Vol. 145 JAFFNA. FRIDAY, 30th AUGUST, 1985 No. 32

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

Subscription

Inland: Rs. 50/- per year.

FOR ADVERTISEMENTS

Apply to:

The Manager,
"Morning Star", Vaddukodai.

"Listen to the Young Plea" in the IYY

Older people might learn something if they could manage to keep their mouths shut rather more in 1985 and listen to the young, the Archbishop of York suggests in his "Diocesan leaflet."

And pointing out resignedly that 1985 is "International Youth Year", Dr. Habgood urges "Don't yawn... Don't yawn because being bored and boring is, in the eyes of young people one of the sins of adulthood".

The Archbishop recalls a Lankashire survey which showed that a few teenagers in the Churches feel frustrated because they were limited to taking collections and teaching (at too early an age) in Sunday School, when what they wanted was "to have their say in actually shaping the way things happen".

The Church as a whole must accept gladly that young people are an integral part of it, Dr. Habgood says and the question to ask is "How in my church are young people encouraged to make a contribution to its life and work which demands the best of them".

But the Archbishop follows up this piece of advice with a word of warning about what he says is one of the major characteristics of youth - "non-stickability". And he cautions "Too much nervousness about whether we can manage to hold young people within the worshipping congregation can actually help to frighten them away."

Church like home, should always be there and welcoming without being suffocated. Dr. Habgood counsels "The style of rather casual commitment fits the condition of those who are still anxiously discovering who they are and where their affections lie."

[Courtesy: *The Ceylon Churchman*, May - June 1985.]

Uduvil Church

Ariapooshanam - Vythilingam

The marriage was solemnised at the Uduvil Church on Monday, 26th of August, 1985, of **Bobby Jebaraj**, eldest son of Mr. P. R. Ariapooshanam and of the late Mrs. P. R. Ariapooshanam of Manipay and **Rosemalar Vythilingam**, daughter of Mrs. Vythilingam and of the late Mr. Vythilingam, of South Eralai.

Rev. D. C. Ratnasingam officiated assisted by Sevak Rev. Sam Alfred. Rev. A. V. Jesuthason, Presbyterian of the South Eralai Church preached the homily.

Editor's Note

We regret that our issues of August 16 and 23 could not be printed in time owing to our inability to cope with the prevailing conditions affecting our work.

The Ashram Anniversary

The Annual Anniversary Celebrations of the Christa Seva Ashram, Chunnakam came off on the Wednesday the 21st of August, 1985

The celebrations commenced with the Holy Communion Service at 6 a.m. Sevak Rev. Sam Alfred officiated at the Service, assisted by Rev. T. S. Premarajah.

After the Service there was a formal opening for use of a Water Tank, donated by Mrs. S. Ranganathan for the Ashram. The Rev. Joseph Sarvanandhan blessed the tank and the donor ceremoniously declared it open for use.

At the Service at the renovated Baptismal Font in front of the Chapel, six youth received Baptism by Immersion. Sevak Rev. Sam Alfred officiated assisted by Rev. Norman Jayachandran.

At the Thanksgiving Service which followed, Rev. D. C. Ratnasingam preached the Sermon.

The Public meeting in the afternoon commenced with prayer by the Rt. Rev. S. Kulandran. The speakers on the occasion were Messrs. V. Gunaratnam and Joseph Thambirajah. The meeting ended with Prayer and Benediction by the Rt. Rev. D. J. Ambalavanar, Bishop of the J.D.C.S.I.

Sathiapuram Youth League

A public meeting organised by the Sathiapuram Youth League was held on the 10th of August at 3.30 p.m. in the Sathiapuram Chapel hall. The occasion being the presentation of a Volley ball set and Badminton set by the Uduvil Y. M. C. A. to the Sathiapuram Youth League.

The meeting was presided over by Mrs. A. R. Thambiappah, the Worker-in-charge of Sathiapuram. Mrs. Thambiappah in her presidential address mentioned the close ties that existed between the Youth of Sathiapuram and the Uduvil Y. M. C. A. and thanked the Y. M. C. A. for the help rendered by them to Sathiapuram.

Mr. L. S. C. Canagasingham, the President of the Uduvil Y. M. C. A. was the Chief Guest. Mr. Canagasingham in his talk explained what the Y. M. C. A. movement was and also the type of work that was being done by the Uduvil Y. M. C. A. He also stated that he was pleased that many from Sathiapuram were

members of the Uduvil Y.M.C.A. Mr. P. L. Patrick, Vice-president of the Uduvil Y. M. C. A. Mr. Prince Ratnam, Hony. Gen. Secretary of the Uduvil Y.M.C.A. and Mr. Jeganathan also addressed the meeting. The Vote of Thanks was proposed by Mr. S. Arunachalam, Secretary of the Youth League. The day's proceedings came to a close by the pronouncement of the Benediction by Rev. R. Thuraiajah.

The Youth of Sathiapuram hosted the Directors of the Uduvil Y.M.C.A. and invitees to tea.

Kandiah-Elizabeth Nallammah

Fondly remembered on her
BIRTHDAY

We thank our God in silence
We thank Him with joy and pride
For a mother's love that guards us
And still dost be our guide.

Arulpooranam.

IN MEMORIAM



IN TREASURED MEMORIES
OF

**Arulpragasam Wilson
Rajasekaram**

Departed: 29th August 1969

We Loved him, yes we loved him,
But Jesus loved him more,
He has Sweetly called him,
To yonder Shining Shore,
The golden gates were open,
A gentle voice said, 'Come',
And with farewells unspoken,
He calmly entered Home.

Fendly remembered by your
loved ones here - abroad.

150,
10, Station Road,
Jaffna.

Uduvil Church

Mrs. Rasamany Vijearatnam

We regret to record the death which took place on April 20th of **Eugenia Caroline Rasamany Vijearatnam** (72), wife of the late Rev. S. P. Vijearatnam, Minister of the J.D.C.S.I.

The Funeral Service took place at her residence at Uduvil on 22-8-85 at 9 a.m. The Rt. Rev. D. J. Ambalavanar, Bishop of the J.D.C.S.I. officiated at the Service assisted by Rev. D. C. Ratnasingham, Presbyterian of the Uduvil Church and Sevak Rev. Sam Alfred of the Christa Seva Ashram. The Rev. D. R. Ambalavanar preached the sermon and paid the tribute.

The remains were interred at the Manipay Church burial grounds. The committal rites were per-

Jaffna College

Wanted a Librarian

A graduate in Arts in the English medium of a recognised University, preferably with Library Science qualifications and experience. Should be prepared to reside in Vaddukodai.

Apply stating qualifications and experience on or before 30th October, 1985.

PRINCIPAL,

Jaffna College,
Vaddukodai.

IN MEMORIAM



IN EVER LOVING MEMORY
OF

K. Edward

In sad and loving memory of
a dear father who quietly
passed away
September 3, 1973.

*He is gone but not forgotten,
And, as dawns another year:
In our lonely hours of thinking,
Thoughts of him are always near.
Days of sadness will come over us,
Many think the wound is healed,
But they little know the sorrow,
That lies in the heart concealed.*

Sadly missed and fondly
remembered by all his
loved ones at Chavakach-
cheri and abroad.

'Selvastan',
Chavakachcheri.
September 3, 1985.

IN MEMORIAM



IN TREASURED AND
EVERLOVING MEMORY OF

The Rev. K. S. Jeyasingam
on the 5th Anniversary

Departed: September 6th 1980

*"He will swallow up death in
victory; and the Lord God will
wipe away tears from all
faces."* Is 25:8.

With deep gratitude to God
for a beautiful life of faith,
service and sacrifice.

Fondly remembered and sadly
missed by all your loved ones

25, Somasundram Avenue,
Chundikuli.

formed by the Bishop assisted by
Rev. D. R. Ambalavanar.

The Struggle of East Timor

It is now 10 years since Indonesia invaded the former Portuguese colony of East Timor in 1975. In that time over 100,000 East Timorese, one in six of the population, have died as a result of military activity and associated factors.

Yet despite this length of time and the scale of devastation, many are still not aware of the basic story. The reason is simple. Indonesia has been able to keep the general public in the dark by denying unrestricted access to independent observers thereby keeping the grim reality of what has happened off TV screens and out of the newspapers. At the same time Jakarta has pursued a vigorous propaganda campaign designed to convince the world that the East Timorese are happy and prospering and that resistance is minimal to non-existent. And Western Governments have promoted this perception in the interests of good relations with the pro-Western Suharto Government.

The Real Story

The Church in East Timor tells a very different story. Its close contact with the people through its network of mission stations has kept it well informed and well placed to monitor the effects of the Indonesian occupation on the people, 50% of the population is Catholic.

Thus in September 1981 Catholic Religious gave this blunt overview of what Indonesia has presented as an act of liberation. 'Since the invasion what the people have experienced is war, looting, destruction of the indigenous population, territorial subjection, colonial exploitation, the expulsion of an indigenous population who are replaced by people from other islands, military occupation, attempts at mass mobilisation of ordinary citizens to make war on each other...'

Intensive military activity resumed in 1983 after a brief ceasefire. 'Last 1983', wrote Mgr Belo in December 1984 to the French Church, 'the military started once more their mop-up operations to exterminate the remaining forces of Fretilin. Up to now there has not been any victory on either side.'

Renewed abuses of human rights inevitably accompany such campaigns. 'In many places there are violations of human rights, assassinations and cases of arrest and imprisonment without trial of anyone suspected of having links with Fretilin. The families of the prisoners are in bad condition', Mgr Belo told the Age in July last year. Some 3000 Timorese are being held as political prisoners, most of them on the small island of Atauro off Dili.

The effects of the war are widely felt 'The numbers of

orphans, widows and areas where there is extreme lack of food and medication is also on the increase', Mgr Belo informed the French Church. Heavier restrictions are calmped on the hundreds of resettlement centres into which the bulk of the tribal people have been moved lest villagers pass on medicine and other assistance to the resistance.

Development... but for Indonesia

The Church concedes that Jakarta has invited heavily in development projects, particularly since 1980. But 'it is the military who organise everything', said a religious superior in 1982 'The Timorese civilian leaders stand like status unable to do anything or say anything against what the military are doing... The Government is building houses and roads and schools, but the people cannot feel this is helping them. They do not feel they are consulted as to what should be done for their area.' Alienation is a common theme of Church assessments 'The development program has not satisfied the Timorese. It has not made them happy. They feel it is not for them, but for Indonesia', said Mgr Belo last year.

Cultural Genocide

War and repression have created widespread physical suffering and trauma and have been repeatedly condemned by the Church. What preoccupies the Church more and more, however, is the more subtle and long term destructive impact of the Indonesianisation program being carried out through the influx of Indonesian transmigrants, the teaching of Indonesian language and culture in the many schools, the acculturation of the young in Indonesian universities in Java, the massive resettlement of tribal people. There is a Timorese culture', asserts a recent Church statement, 'made up of words, attitudes, reactions, behaviour, ways of being and seeing the world... The attempt to Indonesianise the Timorese people through powerful Pancasila (Indonesian state ideology) campaigns, schooling and media, by divorcing the people from their own weltanschauung, represents a slow assassination of Timorese culture. To kill their culture is to kill the people themselves.'

The People Never Smile

Continuing Timorese antipathy towards Indonesia is hardly surprising therefore. The New Zealand journalist, Martyn Bates, who visited East Timor in March 1983 concluded the majority of East Timorese were engaged in what he termed 'cold war' with their Indonesian masters. Both he and Portuguese journalists who visited at the same time were struck by the heavy atmosphere of fear pervading Timor. 'Most of the people are afraid...

Not Begun.....

Men plan their lives, then neglect their days,
Held up the blue print for the public praise,
Explain this angle and describe this wall,
But built on paper is not built at all.....
We need a purpose, but the greatest need
Of any future is the present deed.

Men plan their lives, and much admire the plan,
But hands must finish what the heart began.
Whatever purpose we are planning for,
To plan is something, but there is something more;
A dream is nothing but a deed undone,
And no one builds a building not begun.

Men plan their lives with many a lovely tower
The future dream, neglect the present hour
But one day longer means a week more late,
Though men may idle, time will never wait,
No wall is built turret upward thrust
By pretty blue-prints left to gather dust.

— Douglas Ralloch.

Punjab

Prof. Morris Jones on Rajiv Gandhi's Handling of the Situation

He has made some mistakes. It was a very bad mistake to refuse to have an inquiry into the slaughter of Sikhs which took place in Delhi following the assassination of Mrs. Gandhi. But at least he was courageous to change his position on that. As far as the negotiations were concerned, these were conducted very quietly — which is the right way to do them. What he has offered Longowal has got very substantial agreement among the Sikhs. But the situation has been one of turmoil for pretty well three years.

In that situation you will find that there are a lot of young men for whom the life of violence with all its excitement has become a way of life. Once you've reached that point it is difficult for any solution to satisfy everyone who has been engaged in the campaign.

I don't believe that the terrorists are all pathological killers. The British found in Bengal, for instance, that they were the best specimens of Bengali youth. I think that the Sikh terrorists are a mixture. Some of them may be hoodlums but many will be young students who got absolutely thrilled by a good cause — the preservation of the Sikh community.

From either of those types there will be people who will find it difficult to reconcile themselves to the agreement. But he did give the matter great priority. I think he has done very well. And he is now giving great priority to the settlement of the dispute in Sri Lanka.

[The above is taken from an exclusive interview which Prof. Morris Jones, an internationally acknowledged India expert gave the *Island*. It is of topical interest to us in Sri Lanka.]

(Courtesy *Island* 21-8-85.)

most of them keep silent', the then head of the Catholic Church, Mgr Lopes, told Bates

This continues today. A West German MP who visited the territory early in 1985 concluded 'the overall impression throughout the entire island is of a place in captivity. The people never smile... Here in East Timor, the people look stern, bitter, hostile and numb'.

Holy Carpenter Church

Joganathan — Jebarani

The Holy Carpenter Church Navajeevanam was the venue of a pretty wedding on Monday the 19th August 1985 when Mr. Charles Joganathan led to the altar Miss Jebarani Sebaratnam, Staff, Nursery, J.D.C.S.I., Murugandy. Rev. Isaac Selvaratnam of the Church of Ceylon, Kilinochchi, solemnized the marriage and preached the homily.

A largely attended reception was held in the Mango Garden at Navajeevanam.

It will be of interest to note that the Sabaratnam family is the first Christian family to settle down in Elephant Pass after Mr. Sebaratnam's retirement from active service in the Elephant Pass Branch of the Salt Corporation.

— Cor.

Obituary

Dr. K. Rajagopal

Dr. Krishnapillai Rajagopal, MBBS (Ceylon), a General Practitioner of Enfield, Middlesex, died suddenly on June 3rd 1985.

Born in Kokkuvil, Jaffna, in Sri Lanka in November 1936, he was educated at Kokkuvil Hindu College and later at Jaffna Central College. He graduated from the Ceylon Medical College in 1964. Having served in various capacities including community and chest medicine, Rajagopal left Sri Lanka in 1974 for the U. K. having won a scholarship.

Although he intended to return to Sri Lanka, due to the unstable conditions there Rajagopal decided to stay in the UK. Having undergone training in general practice, he became a single handed General Practitioner with his own practice in Enfield. He also worked for the DHSS as a member of the Enfield and Haringey Local Medical Committee. Rajagopal was well known and very much liked by his Colleagues.

Known to his friends as Raja, he was a man of wit and energy. He has helped many worthwhile causes, one of which is the League of Friends of the University of Jaffna. He will be dearly missed by his many friends.

Creation in Reverse

In the end man destroyed the *Heaven*
that was called Earth
The Earth had been beautiful
until the spirit of man moved over it
And destroyed all things.

And man said, Let there be darkness
And man liked the darkness
So he called the darkness *Security*
And he divided himself into race,
Religion, class and sexes of society
And there was no evening and no morning
On the Seventh day before the end.

And man said, Let there be *strong governments*
To control us in our darkness
Let there be *armies* to control our bodies
So that we may learn to kill one another
Neatly and efficiently in our darkness
Let there be violence and counter violence
And there was no evening and no morning
On the Sixth day before the end.

And man said, let there be *rockets*
And *bombs* to kill faster and easier
Let there be gas chambers and furnaces
To be made more thorough
And there was evening and no morning
On the Fifth day before the end.

And man said, Let there be *Drugs*
And other forms of escape
For there is constant annoyance
Disturbing our comfort
And there was no evening and no morning
On the Fourth day before the end.

And man said, Let there be *Divisions*
Among divisions among nations
So that we may know our common enemy
And there was no evening and no morning
On the Third day before the end.

And finally man said, Let us create
God in our image
Let some other God compete with us
Let's say that God thinks as we think
Hates as we hate and
Kills as we kill
And there was no evening and no morning
On the Second day before the end.

On the last day there was a great *Noise*
on the face of the earth.....
Fire consumed the beautiful globe
And there was.....SILENCE
The blackened earth now rested to
Worship the one true God
And God saw all that man had done
And in the silence over the smouldering ruins
GOD WEPT.

[The above is a poem which the Bishop of Kandy The Rt. Rev. Vianney Fernando quoted in his Sermon at the Opening Service of Worship of the Ampitiya, Ecumenical Church Conference on 5-8-85. We have taken the poem from the Report of the Conference sent to us by one of our delegates.]

At Rest

Mr. J. A. Sanders

The death occurred at a Nursing Home in Jaffna on the 15th of July 1985 of James Arul Rajasingam Sanders, retired Asst. Commissioner of Probation and Child Welfare Services. He had his entire education at Jaffna College and served the Department for nearly 35 years in various parts of the Island and subsequently went on a Govt. Scholarship to Japan for training in Child Welfare Services. During the latter period of his services he specialised in child adoption and lent his services generously to those in Foreign Countries who desired to adopt Sri Lankan Children.

The funeral took place at his residence at Araly. The service was conducted by Rev. J.

Sarvanandan, Vicar, Christ Church, Jaffna. A glowing tribute was paid by Mr. R. C. Thavarajah retired Superintendent of Police who was also a very close friend and classmate of his.

His mortal remains were laid to rest at St. Mary's Burial Grounds, Kopay. The committal rites were performed by Rev. Norman Jayachandran, Vicar, St. Mary's Church, Kopay, assisted by the Rev. J. Sarvanandan.

He leaves behind beside his wife Sugirtham, a brother Mr. Manikasingham Sanders, sisters Mrs. Abraham, Mrs. Gnanapragasam and Mrs. W. T. Gunaratnam and sisters-in-law Thiraviam, Rasamany, Nesam, Sornam and Ratnam and a host of relations to be moan his loss.

"May his soul rest in peace."

— Cer.

Evangelism Latin-American Style

BY

Dr. Robert Porter

(Continued from our last issue)

At this point a sampling of the statistics scattered through the book will give an idea of the reasons for Freire's techniques and the work of the clergy in base communities: in 1960 the richest 1 percent of the population of Brazil received 11.7 of the country's total wealth. Ten years later, that 1 percent received 17.8 percent of the wealth. In the same period, the income of the poorest 50 percent of the population fell from 17.7 to 13.7 percent. Or take El Salvador: ninety percent of the peasants have no land, and they comprise two thirds of the population. Two percent of the people own 58 percent of the arable land. The average monthly income of the peasant families, 50 percent of them illiterate, is twelve dollars. Four fifths of the children are ill-nourished. Unemployment and underemployment total 45 percent.

The statistics of violent death are equally if not more shocking: in El Salvador, between 1980 and mid-1981, some twenty-two thousand people were killed. Three quarters were victims of the security force, according to Amnesty International. The majority had no guerrilla connections but were murdered because they belonged to a teachers' union or human rights group that objected to the butchery. In Nicaragua, according to conservative estimates, some thirty thousand died in the four decades prior to the 1978-79 civil war against dictator Anastasio Somoza. The Human Rights Commission of the Organization of American States "condemned the Somoza government for obstructing Red Cross work: of killing, arbitrary detention, and other abuses against the peasants; and of generalized repression against all young men between the ages of fourteen and twenty-one."

It is with considerable emotion that the people of Latin America greeted the official state-

ment that resulted from the Catholic Church's region-wide conference held in Puebla in 1979. One particularly meaningful paragraph read: "We identify, as the most devastating and humiliating scourge, the situation of human poverty in which millions of Latin Americans live, with starvation wages, unemployment and underemployment, malnutrition, infant mortality, lack of adequate housing, health problems, and labor unrest... The lack of respect for human dignity is reflected by the lack of social participation on different levels... in the repression of unions and political movements." At last the Church was speaking out loudly and clearly about abuses that the Church had ignored for nearly five centuries!

What gospel has been propagated in Latin America? Lerooux quotes a member of the U. S. National Catholic Coalition for Responsible Investment, Norman Saramelli: "Just as the Christian missionaries went out bringing the gospel of salvation to the heathen, our corporate missionaries are going out preaching the gospel of secular salvation, the gospel of consumer lifestyle, and they're doing it to a far more effective degree than the missionaries of the nineteenth century!" Elsewhere the author writes that "a child born in the United States will consume thirty to fifty times more goods of all descriptions in his or her lifetime than one born in the impoverished highlands of Bolivia. A child born to wealthy parents in the Bolivian capital of La Paz will equal the consumption of the American." And as far as modern technology is concerned, we (the U.S.) have exported to the military of Chile, Uruguay, Argentina and Brazil far more sophisticated computer equipment than is being used in the United States itself.

(to be continued)

The Northern Front

Refugees:

Seven hundred refugees from Vavuniya have sought refuge in Poovarankulam, Sekkaidipulavu, Salampakulam and Pulitharipuliankulam after the incidents of arson and murder which took place on 16-8-85 and after.

The Secretary of the Citizens Committee of Vavuniya District, Dr. S. Pararajasingam has made arrangements for day rations to be distributed to the refugees for two weeks. The President of the Citizens Committee, Mr. Swarnapala has called for particulars of those who have been affected by the rioting.

600 refugees from Cheddikulam and Neriakulam (in the Vavuniya District) have gone to Mannar. Some 90 Tamils in families have sought shelter at the Madhu Temple. The G. A. of Mannar, Janab M. M. Abdulcader is looking into the needs of these refugees.

Vavuniya Incidents — Investigations

The probe ordered by President Jeyawardene into the Vavuniya incidents of 16-8-85 and after will be according to an announcement by a Board of Inquiry set up under military laws.

The Health Hazards of Tobacco

Dr. Dennis J. Aloysius, President of the College of General Practitioners who addressed a group of Executives has said the tobacco deaths in the world is in the region of 100,000 people every year, as many as the casualties if 250 packed jumbo jets meet with a tragic fate. Only tobacco casualties don't hit headlines.

Commenting that smoking today was no longer a sign of sophistication and maturity, Dr. Aloysius said that there have been periods in history when some countries imposed fines on those who were found smoking. Iran, the doctor said, paraded them on the streets, and Russia exiled them.

அருள் வாக்கு
உன்னிடம் நீ அன்பு கொள்வது போல்
உன் அயலான் மீதும் அன்புகொள்வாயாக.

— மாற்கு 12:31.

உதயதாரகை

திம்பு பேச்சு வார்த்தைகள்

திம்பு பேச்சு வார்த்தைகள் நல்ல முறையில் நடைபெற்று, கடந்த முப்பது ஆண்டுகளாக இந்நாட்டில் புரையோடிக் கொண்டுவரும் தமிழர் பிரச்சனை, அனைவர்க்கும் திருப்தியளிக்கும் முறையில் தீர்க்கப்பட வேண்டுமென்பதே அனைவரின் நம்பிக்கையாகும். இதற்காகவே இடைவிடாமல் இறைவனை இறைஞ்சி வருகின்றனர்.

ஆனால், நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் எதிர்மாறாக இருக்கிறது. பேச்சு, வார்த்தைகள் நடைபெறும்போதே அரசு காவற்படைபினர் புரியும் அட்டகாசங்கள், தமிழ் மக்களை அதிகமாகப் பாதிக்கின்றன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர், வீடுகள் இடிக்கப்படுகின்றன, உடமைகள் அபகரிக்கப்படுகின்றன. பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டுத் தவிக்கின்றனர். இந்த அகதிரமங்கள் நடைபெறாமல் அரசு தடுத்திருக்கலாம். ஏன்? பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் மறுபடியும் தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றனர்? இதைத்தான் இந்திய தமிழ்த் தலைவர்களும் கேட்கின்றனர். இக்காரணத்தினாலேயே விடுதலை வீரரும் தமிழ்த் தலைவர்களும் பேச்சு வார்த்தையில் தொடர்ந்து கலந்துகொள்ளத் தயங்குகின்றனர்.

தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதில் இந்தியப் பிரதமர் திரு. ரஜீவ் காந்தி, அயராது எடுத்துவரும் முயற்சிகளுக்கு நாம் நன்றியுடையவர்களாயிருக்கவேண்டும். இந்தியப் பிரதமரும் அவரது அரசாங்கமும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக உண்மையாக எடுத்துவரும் முயற்சிகளை நாம் மறக்க முடியாது. சீக்கியர் பிரச்சனை, அசாம் மாசிலைப் பிரச்சனை ஆகியவற்றிற்கு முடிவே கிடையாதென அவநம்பிக்கை கொள்ளும் அளவுக்கு, நீண்டு கொண்டே போன சிக்கலுக்கு சுமுகமான தீர்வுகண்ட இந்தியப் பிரதமர், இலங்கைத் தமிழர் பிரச்சனையும் அனைவர்க்கும் திருப்தியான முறையில் தீர்த்தவைப்பாரென்பதே தமிழர் நம்பிக்கை. இதற்கிசைய, தமிழ்ப் பிரதிநிதிகளும் தலைவர்களும் இறுதிவரை திரு. ரஜீவ் காந்திக்கு தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவரும், இங்கு வதியும் பெரும்பான்மை மக்கள் அனுபவித்த வரும் 'சகல உரிமைகளும் பெற்று, சுயாதீனமாக எவ்வித அடக்குமுறையுமின்றி வாழத்தக்க உருப்படியான திட்டங்களை திம்பு பேச்சு வார்த்தைகள் உருவாக்க வேண்டும். 'அடிக்குமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்' என்ற முதுமொழிக்கிணங்க, தமிழ் மக்கள் இனிமேல் அடிவாங்க முடியாது என செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். இதனை நமது அரசு உணரவேண்டும். தமிழரும் இந்நாட்டுக் குடிமக்கள், தொண்டு தொட்டு இங்கு வாழ்ந்தவர்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நம்முடன் சேர்ந்து வாழ்ந்து, இந்நாட்டின் அபிவிருத்திக்காக எல்லாத் துறையிலும் தம்மைத் தியாகஞ் செய்து ஈடுபட்டவர்கள். அவர்களை அடிமைகளாக அடக்கி ஆளும் உரிமை தமக்கில்லையென நமது அரசியற் தலைவர்கள் உணரவேண்டிய காலம் வந்துவிட்டது. எல்லாம் வல்ல இறைவன் செய்ய லாற்றத் தொடங்கிவிட்டார், அவரின் செயலுக்கு எதிராக எந்த அரசும் கிடைக்காது. இதுவே எங்கள் நம்பிக்கை.

இந்த நேரத்தில் நம் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு ஒரு வார்த்தை உணர்ச்சி வயப்பட்டு செயலில் குதிப்பது, உயிரைத் தரும்பாக மதித்துத் தியாகங்கள் செய்வது தீவிரவாதிகளின் இயல்பு. தீவிரவாதிகள் இன்றேல் நமது பிரச்சனைகள் முன்புபோல் அமுக்கப்பட்டிருக்கும். வியாயங்கள் ஊமையாக்கப்பட்டிருக்கும். உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்காது. இருந்தும் ஆவேசமும் கிளர்ச்சியும் ஓர் அளவுக்குத்தான் பயன்படும் கிரந்தரமான செயல்செனை அவற்றால் செய்யமுடியாது. ஆகவே, அதற்கு அமைதியும் ஆக்கபூர்வமான உழைப்பு தேவை. மிகவாதிகள் இந்த நேரத்தில் தமது கடமையைச் செய்ய முன்வரவேண்டும். எதனையும் நிதானமாக எடைபோட்டு யோசித்துப் பேசவேண்டும். அவசரப்படப்படாது. நல்லது கெட்டதை ஆராய்ந்து தமிழ் மக்கள் மேலும் அழியாது பாதுகாக்க வேண்டும். இந்த உண்மையை உணர்ந்து செயலாற்றுங்கள்.

அனைத்துலக இளைஞர் ஆண்டில் சில உலக சாதனைகள்

அனைத்துலக இளைஞர் ஆண்டாகிய இவ்வாண்டில், முதல் எட்டு மாதகாலத்தில் இளைஞர்களும், யுவதிகளும் கல்வித்துறையிலும், விளையாட்டுத் துறையிலும் புதிதாகச் சில உலக சாதனைகளை சாதித்துள்ளனர்.

1. கல்வித்துறையில்: 13 வயதான செல்வி ருத் லோரன்ஸ் என்ற பெண், ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் கணிதத் துறையில் சிறப்புக் கலைமாணித் தேர்வில் முதலாம் தரத்தில் சித்தியடைந்த பட்டம் பெற்றுள்ளார் இவர் 11 வயதில் புலமைப் பரிசிலுடன் பல்கலைக்கழக அனுமதி பெற்று, முன்னாள் கல்வியை இரண்டு ஆண்டுகாலத்தில் நிறைவேற்றினார். இத் தேர்வுக்குரிய 10 வினாபற்றிரங்கலிவிருந்து 81 வினாக்களுக்கு விடை எழுதி, முதலாம் தரத்தில் சித்தியடைந்தார்.

இப்பெண்மணி தேவையான புள்ளிகளிலும் பார்ச்சு 2½ மடங்கடிக் அநிகரான புள்ளிகளைப் பெற்று, எவராலும் இவருவில் முறியடிக்க முடியாத சாதனையை நிலை நாட்டியுள்ளார். 1985 ஜூலை மாத முதல் வாரத்தில் தனது சிறப்புப் பட்டத்தைப் பெற்ற இப் பெண் தொடர்ந்தும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் 3 ஆண்டு காலம் ஆராய்ச்சிக்கான மேற்கொள்வாளர்.

2. விளையாட்டுத்துறையில்: (i) இங்கிலாந்தில் இம்முறை நடைபெற்ற வருடாந்த அனைத்துலக விம்பிள்டன் (Wimbledon) போட்டிகளில் ஆண் களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பொறஸ் பெக்கர் (Boris Becker) என்ற 17 வயது இளைஞர் எவரும் எதிர்ப்பாராத வகையில் இறுதி ஆட்டத்தில் எடுத்த 7-7-85 இல் அனுபவம் மிக்க வீரராகிய கெவின் கரன் (Kevin Curren) என பலரை தோற்கடித்தார். முதன் முதலாக அப்போட்டியில் வெற்றி பெற்றவயதில் குறைந்த வீரரும் இவராவார். மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த வெற்றி பெற்ற முதலாவது வீரரும் இவரே. 172,000 டௌசர் பரிசும் இவருக்குக் கிடைத்தது.

3. இங்கிலாந்தின் ஓட்டப் பந்தய வீரரான ஸ்டீவ் கிராம் (Steve Cram) என்பவர் 16-7-85 இல் நடைபெற்ற போட்டியில் 1500 மீற்றர் தூரத்தை 3 நிமிடம் 29-87 வினாடிகளில் ஓடித் தான் முன்னர் ஏற்படுத்தியிருந்த உலக சாதனையை 11 வினாடிகளில் முறியடித்தார். இத்தூரத்தை 3½ நிமிடத்தில் பரர்க்கை குறைவான நேரத்தில் ஓடிய முதலாவது வீரர் இவரேயாவார். 28-7-85 இல் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடம் 48-81 வினாடிகளில் ஓடி தனது இரண்டாவது உலக சாதனையை ஏற்ப

டுத்தார். எட்கித் 4-8-85 இல் 2000 மீற்றர் தூரத்தை 4 நிமிடம் 51-39 வினாடிகளில் ஓடி, இவர்தனது முன்னுவது உலக சாதனையை ஏற்படுத்தினார்.

4. ரஷ்ய வீரராகிய சேகர் புக்சு (Seger Bukka) என்பவர் 13-7-85 இல், தடியூன்றிப் பாய்தல் நிபுணர்களில் 6 மீட்டர் உயரத்தை (19 அடி 8½ அங்குலம்) முதன்முதலாகத் தாண்டி தமது முன்னைய உலக சாதனையை முறியடித்தார்.

5. சமறெக்கோ நாட்டைச் சேர்ந்த செய்யது அயூபு (Said Aouita) என்பவர், 5000 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் 13 நிமிடம் 0-4 வினாடிகளில் ஓடிப் புதிய உலக சாதனையை 27-7-85 இல் ஏற்படுத்தியுள்ளார்.

6. பெண் களுக்கான ஈட்டி எறிதல் நிபுணர்களில் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த பெற்று வெல்கி (Petra Felke) என்ற பெண் 75-4 மீற்றர் தூரத்திற்கு விசி முன்னைய சாதனையை சுமார் ஐந்து மீற்றர் தூரத்தால் 4-6-85 இல் மிஞ்சியுள்ளார்.

7. பெண் களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தோரியவேய்ச்சேர்ந்த இங்கிரிட் கிறிஸ்தியன் (Ingrid Kristiansen) என்ற பெண் அத்தூரத்தை 27-7-85 இல் 30 நிமிடம் 59-42 வினாடிகளில் ஓடி ஒரு புதிய உலக சாதனையை நினைநாட்டியுள்ளார்.

8. இந்தியாவைச் சேர்ந்த 84 வயது வீரராகிய கீத் சேதி (Geet Sethi) என்பவர் எடுத்த ஆஸ்ட் 6,7 ஆம் திகதிகளில் புது டிக்விவில் நடைபெற்ற 25-வது உலக பிவியர்ட் போட்டிகளில் 15 வயதான அவுஸ்திரேலியர் வீரர் ரெபேர்ட் மார்ஷல் என்பவரை தோற்கடித்தார். வயதில் குறைந்த ஒருவர் முதன்முதலாக இந்த வெற்றியைப் பெற்ற ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

— தொகுப்பு வ, மகாதேவன்

உலகம் ஒரு பிரச்சனியில் எதிர்பார்ப்பவைகள் ?

உலகம் எதிர்பார்த்திருப்பது, பிரச்சனைக்கு ஆற வாரியங்கள் தேவை:

- 1) அவர் இனிமையான உச்சரிப்புள்ளவராயிருத்தல் வேண்டும்.
- 2) அவர் கல்வித்துறையிலும் உடையலராயிருத்தல் வேண்டும்.
- 3) அவர் சாதாரணமாகப் பேசுகிறவராயிருத்தல் வேண்டும்.
- 4) பணம் வாங்கக்கூடாது. கொடுக்கிறவராய் இருத்தல் வேண்டும்.
- 5) மக்கள் கேட்க விரும்புவதை அவர்களுக்குச் சொல்லுகிறவராயிருத்தல் வேண்டும்.

— மாட்டின் ஓர்தர்.

சமீபத்தில் திருமலையில் வவுனியாவிலும் அப்பாவித் தமிழ் மக்கள் அடைந்து வரும் துன்பங்கள் கீழ்க்கண்டவையாகும். இப்பிரச்சனையை அணுகும் முறைகள் தேவையானால் உடனே மாற்றப்படவேண்டும். இதுவே ஞானமான செயலாகும். அடக்கி ஒடுக்கப்படுவோரின் பக்கத்தில் தான் இறைவன் இருக்கின்றார். ஆகவே, எவ்வித வேறுபாடுமின்றி ஒரு மனப்பட்டு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகங்கள். அவராலேயன்றி எதவும் சிகரவாபெறாது. அவரே சமீபா பிரச்சனையைத் தீர்க்கவல்லவர்.

“உறுதியாயிருங்கள், அஞ்சவேண்டாம்;

இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருகிறார், வந்து கைமாறு கொடுப்பார், கடவுள் தாமே வந்து உங்களை மீட்பார்”

— ஏசாயா: 35:4

மூலவகை மனிதர் யார்?

ஒவ்வொரு வகை மனிதரும் பதினாறு நவீன பெறமதி பணத்தினைச் சம்பாதிக்கிறார். ஆனால் இவர்களை இறைவனுடைய அன்பையும் மனதிற்கொண்டு தகுந்த முறையில் அதைச் சம்பாதிக்கவில்லை. இவ்வாறு சம்பாதித்த இப்பணம், இவர்கள் தம் விருப்பத்தை அடைய தடையாயிருக்கிறது. எனவே, அதன்மேலுள்ள பரிந்துரை நீக்கித் தங்கள் ஆர்வத்தை மீட்டுக் கொள்ளவும், இறைவனை அமைதியில் கண்டடைவவும் ஆசிக்கிறார்கள்.

நவீனவீர ஒருவரே. வாழ்வுபெற விரும்பினால் திருக்கட்டளைகளைக் கடைப்பிடி" என்றார். அவன் 'எவற்றை?' என்று. இயேசு 'கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச் சாட்சி சொல்லாதே, தாய் தந்தையைப் போற்றி. மேலும் உன் மீது நீ அன்பு காட்டுவது போல் உன் அயலரை மீதும் அன்பு காட்டுவாயா? என்றார்.

வாலிபன் அவரிடம் "இவை மெல்லாம் கடைப்பிடித்த வருகிறேன், என்னிடம் இன்னும் குறைவாம் இருப்பது என்ன? என்று கேட்டான். அதற்கு இயேசு "நீ நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடைமையை விற்று ஏழைகளுக்குக் கொடு. விண்ணுவகில் உனக்கு செல்வம் கிடைக்கும். பின்னர் வந்து என்னைப் பின்பற்றி நட, என்றார். அந்த இன்னொரு மிகுந்த செல்வமுடையவரையிருந்த படியால், இவ்வார்த்தைகளைக் கேட்டதும் வருத்தத்துடன் போய்விட்டான்.

I. முதல்வகை மனிதர்

இவர்கள் நம் ஆண்டவராகிய இறைவனை அமைதியில் கண்டடைந்து, தங்கள் ஆன்மாவை மீட்டுகொள்ளும் படியாக தங்கள் சேரித்த பணத்தின்மேல் தங்களுக்குரிய பற்றுதலை நீக்கிவிட விரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் அதற்கான தம் மரணம் மட்டும் உபயோக முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை.

பணக்கார வாலிபன்

மத். 19:16-22:
"ஒருவன் பேசுவீடம் வந்து, போகவே, முடிவில்லா வாழ்வு பெற நான் என்ன நன்மை செய்யவேண்டும்?" என்று கேட்டான். அவர்-அவனை நோக்கி, "நன்மை உயர்பற்றி என்னைக் கேட்பதே?"

மத். 16: 26,
ஒருவன் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான், (வளரும்)

வாரத்தின் முதல் நாள்....

வாரத்தின் முதல் நாள் அதிகாலையிலே காரிருள் கிழித்து, தூயன் உயிர்த்தாரே!

1. பெரும் பாறை மூடிள் குகையோ, போர் வீரர்களின் காவல் மிகையோ, பாவ மானிடரின் வாழ்வுப் புகையோ -- அதை உடைத் தெறிந்தே அன்று உயிர்த்தெழுந்தார்.
2. எம் பாவம் போக்கவே பிறந்தார் எம் வாழ்வை சுவைத்திடவே வளர்ந்தார் பெரும் பாடுகளை தன்மேல் சுமந்தார் -- அன்று உயிர்த்தெழுந்தே, என்றும் வாழ வைத்தார்.
3. நல் மேய்ப்பன் போலவே அணைத்தார் தன் மந்தைக்காகவே தனை யளித்தார் ஓ! மூடிய கல்லறை உள் புருந்தார் -- அன்று நாளைக்குள்ளே சாவின் கூரொடித்தார்.

எழுந்துவா

கிருபை நிறைந்த வாழ்வைத்தரவே யேசு அழைக்கின்றார் எழுந்துவா - எழுந்துவா - உன்னை அழைக்கின்றார்

1. பாவம் போக்கும் பவியாய் மாண்ட அன்பர் அழைக்கின்றார் இரு ஏற்ற தேசர் உன்னை பங்காய் அழைக்கின்றார் -- கிருபை
2. இருளில் வாழும் மக்கள்மீள் உன்னை அழைக்கின்றார் இதுவாயிர்ப்பம் கொண்டுநீயும் எழுந்து செல்லுவாய் -- கிருபை
3. அருளின் பெருமை அகிலம் சொல்ல அன்பர் அழைக்கின்றார் அன்புவடிவம் யேசு உன்னை இன்று அழைக்கின்றார் -- கிருபை.

— பா. கிரான்ஜீவன்.

செய்திகள்

- * நாறு ஆண்டுகளுக்கு மேல் வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகளை: உதயதாரகை, சத்திய வேத பத்திரிகைகள் இந்நேரத்தை
- * ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை, சஞ்சிகைகளை: கமல் தொழில் விளக்கம், தினகரன், வீரசேனி.
- * 40 வயதுடைய பத்திரிகைகளை: சிவதொண்டன், ஐக்கியதீபம்.
- * வெள்ளியூர் கண்ட பத்திரிகை: சுழநாடு.
- * அதிக இதழ்களை வெளியிடும் சஞ்சிகைகளை: சிந்திரன், மகிஷை,

- * விவரபர நிறுவன சஞ்சிகை: மிக்கவை செய்தி.
- * அதிகபத்திரிகை, சஞ்சிகையின் ஆசிரியர் தி. ச. வரதராஜன் (வரதர்)
- * ஜோதிடப் பத்திரிகையாகத் தொடர்ந்து வெளிவருபவை: சோதிடமலர், சோதிடபாவினி, ஜோஸ்யர்.
- * தேக்கமிலராமல் வெளிவரும் சஞ்சிகைகளை: கனம், மாத்ரு, சக்தி, அலை, நான், ஹற்று.

— சச்சி (மணி ஈழநாடு)

தியானம்

"நீங்கள் உலகத்துக்கு வெளிச்ச மாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது."

— [மத். 5: 14.]

இமயமலைப் பகுதியில் மிக அசுத்தமான ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அந்தச் சூழ்நிலையில் தரிநாற்றம் என்னைப்பலமாதை தாக்கியது. சில நாட்களுக்குப் பின்பும் அதே இடத்தை நான் கடந்தபோது அங்கு அற்புதமான ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது.

முன்பு போலவே அங்கு குப்பையும் சகதியுமாக மிக அசுத்தமானதான் இருந்தது. அதில் மாற்றமேதும் இல்லை. ஆனால் அக் குப்பையின் மத்தியில் ஓர் அழகிய மலர்ச் செடி தோன்றியிருந்தது. அம் மலரிலிருந்து வீசிய இனிய நறுமணம், தரிநாற்றத்தை அறவே போக்கடித்து விட்டது. குப்பை அச்செடிக்கு உரமாகப் பயன்பட்டதால் அது செழித்து வளர்ந்தது. மலர்கள் செரிந்தன.

ஒன்றுக்கும் உதவாத குப்பையும் கூனமும் மலருக்கு உணவாயிற்று. சூரியக் கதிர்கள் பூயினமீது பட்டு அதற்கு வேண்டிய வெப்பத்தை தந்து கொண்டிருந்தது. அங்கு குப்பையின் மத்தியிலும் உடவுளுடைய மகிமையைக் கண்டேன், உண்மைக் கிறிஸ்தவர்கள் இவ்வளவில் இப்புகழைப் போன்றவர்கள் பாவச் சேற்றின் மத்தியில் வாழ்ந்தாலும், அவர்கள் முழுமும் அசுமும் நீதியின் சூரியனை நோக்கிக்கொண்டிருக்கும்.

நாமும் இம்மலர்களைப்போல வரமும் சூழவில் நறுமணம் விசு கின்றவர்களாயிருக்க வேண்டும்.

— சது கந்தர்சிங்

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம்; அறுவடைக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம்.

இடித்தலுக்கு ஒரு காலம்; கட்டுதலுக்கு ஒரு காலம். அழுக்கைக்கு ஒரு காலம், சிளிப்புக்கு ஒரு காலம்; தயாரப்படுத்தலுக்கு ஒரு காலம்; தன் வி மகிழ்ந்துக்கு ஒரு காலம்.

செய்களை எழிய ஒரு காலம்; சந்தனைச் சேர்க்க ஒரு காலம், அரவணயாற்றுக ஒரு காலம்.

தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம்; இழப்பதற்கு ஒரு காலம்.

சாக்க ஒரு காலம்; தூக்கியெழிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம்; உதப்பதற்கு ஒரு காலம்; அடிப்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம்; அமைதிக்கு ஒரு காலம்.

அவர் (இறைவன்) ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய்மையாகச் செய்கிறார்; காலத்தையற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும் உடவுள் தொடக்க முதல் இறுதி வரை செய்துதருவதைக் கண்டறிய மனிதனில் இயலாது..... உடவுள் செய்யும் ஒவ்வொன்று எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன், அதனோடு கூட்டவதற்கோ, அதன் விற்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதன் அஞ்ச நடக்க வேண்டுமென்று உடவுள் எவ்வாறு வந்தையும் செய்திருக்கிறார்,

— (நீளுவாயாவி 8:1-8, 11, 14)

இலங்கையின் வடபகுதியில்

வால் நட்சத்திரம்

'நேவின் கொமெட்' என்றழைக்கப்படும் வால் நட்சத்திரம் இவ்வருடம் நவம்பர் மாதத்தில் இலங்கையின் வடபகுதியில் நிலைத்திருக்கும். ஆனால் கமார் 100 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் சஞ்சரிக்கும் என்பதால் சாதாரண கண்களுக்குப் புலப்படாமலென்று தெரியவில்லை.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அளவில் நாட்டின் தென்பகுதியில் அது தென்படும். அச்சமயம் பூமிக்கு கமார் 48 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்குமென்பதால் சாதாரண கண்களுக்கு தெளிவாகப் புலப்படும். தெற்கில் தெளிவாகப் பகுதியிலிருந்து இவ்வால் நட்சத்திரத்தை தெளிவாகப் பார்த்து வரமென விஞ்ஞானி டாக்டர் பொன்னம்பெருமர கூறியுள்ளார்.

நேவின் கொமெட் 1910-ம் ஆண்டு இலங்கையில் செளிவாகப் பார்த்துக்கூடியதாகக் கருந்தது. அச்சமயம் இந்த வால் நட்சத்திரத்தின் வழித் தடத்தை சரியாகக் கணித்துக் கூறியமைக்கரைரைரைச் சேர்ந்த பேராசிரியர் அகன் டீரிகான் உலகப் புகழ்பெற்றார்.

சுத்தியபுரம் சபை - உடுவில்

தென்னிந்திய திருச்சபை யாழ் திருமண்டலத்தின் சத்தியபுர சபையின் சிறுமையம், சத்தியபுரம் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பேராசிரியர் அருட்சிறு. D. J. அம்பலவாணர் அவர்களின் சேவை மணப் பரணமையால் உருவாக்கப்பட்ட இச் சிறுமையத்தின் மூலம் பல சேவைகள் இக்கிராமத்தில் வரமும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. மானிப்பால் கிறிஸ்தமே மோரியல் வைத்தியசாலை வைச் சேர்ந்த வைத்திய கலாநிதியானும், தாதிமார்னும் நடமாடும் வைத்திய நிலையத்தின் மூலம் ஒவ்வொரு தங்கட்கிழமையும் பி. பகல் 3 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையும் இங்கு வந்து நேர யாவி களுக்கு இவ்வசுகிச்சே அளித்து வருகிறார். கமார் 50 பிள்ளைகள் வரையிலான பிள்ளைகள் பல் பராமரிப்பு நிலையம் ஞாயிறு தவிர்ந்த ஏழைய நாட்களில் நடைபெற்று வருகின்றன. மாலைக் இளம் யுவர்களுக்குத் தைவல் பயிற்சி வகுப்புகளும் கல்வி பயிலும் மரணவர்களுக்கு மேலதிக கல்வியும் போதிக்கப்பட்டு வருகின்றன. எங்கள் சபையின் ஊழியர் திரு. A. R. தம்பியப்பர் அவர்களே இப்பணிகளை மேற்பார்வை செய்த உதவி வருகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஞாயிறு ஆராதனை வேதப்பரட வகுப்புகளும் கவிசேஷ வேலை யும் நடைபெறுகிறது. எனம் D. C. இரத்தினசிக்மம் பேராதிகர் கவிசேஷ வேலையில் கட்டும் ஆர்வம் மக்கள் மத்தியில் உடவுட்பற்றை வளர்க்கப் பெருதவராக இருக்கிறது. "இச் சிறியாரில் ஒருவருக்கு எதைச் செய்கிறீர் என்றோ அதை எனக்கே செய்கிறீர்கள்" என ஆண்டவர் கூறிய வாக்கிற்கிணங்க நமது ஆணை செய்யும் இப்பெரிய அன்பின்கணிகள் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.

S. அருணாசலம் செயலாளர் சத்தியா முன்னேற்றக் கழகம்

Creation in Reverse

In the end man destroyed the *Heavens*
that was called Earth
The Earth had been beautiful
until the spirit of man moved over it
And destroyed all things.

And man said, Let there be darkness
And man liked the darkness
So he called the darkness *Security*
And he divided himself into race,
Religion, class and sexes of society
And there was no evening and no morning
On the Seventh day before the end.

And man said, Let there be *strong governments*
To control us in our darkness
Let there be armies to control our bodies
So that we may learn to kill one another
Neatly and efficiently in our darkness
Let there be violence and counter violence
And there was no evening and no morning
On the Sixth day before the end.

And man said, let there be *rockets*
And bombs to kill faster and easier
Let there be gas chambers and furnaces
To be made more thorough
And there was evening and no morning
On the Fifth day before the end.

And man said, Let there be *Drugs*
And other forms of escape
For there is constant annoyance
Disturbing our comfort
And there was no evening and no morning
On the Fourth day before the end.

And man said, Let there be *Divisions*
Among divisions among nations
So that we may know our common enemy
And there was no evening and no morning
On the Third day before the end.

And finally man said, Let us create
God in our image
Let some other God compete with us
Let's say that God thinks as we think
Hates as we hate and
Kills as we kill
And there was no evening and no morning
On the Second day before the end.

On the last day there was a great *Noise*
on the face of the earth.....
Fire consumed the beautiful globe
And there was.....SILENCE
The blackened earth now rested to
Worship the one true God
And God saw all that man had done
And in the silence over the smouldering ruins
GOD WEPT.

[The above is a poem which the Bishop of Kandy The Rt. Rev. Vianney Fernando quoted in his Sermon at the Opening Service of Worship of the Ampitiya, Ecumenical Church Conference on 5-8-85. We have taken the poem from the Report of the Conference sent to us by one of our delegates.]

At Rest

Mr. J. A. Sanders

The death occurred at a Nursing Home in Jaffna on the 15th of July 1985 of James Arul Rajasingam Sanders, retired Asst. Commissioner of Probation and Child Welfare Services. He had his entire education at Jaffna College and served the Department for nearly 35 years in various parts of the Island and subsequently went on a Govt. Scholarship to Japan for training in Child Welfare Services. During the latter period of his services he specialised in child adoption and lent his services generously to those in Foreign Countries who desired to adopt Sri Lankan Children.

The funeral took place at his residence at Araly. The service was conducted by Rev. J.

Sarvanandan, Vicar, Christ Church, Jaffna. A glowing tribute was paid by Mr. R. C. Thavarajah retired Superintendent of Police who was also a very close friend and classmate of his.

His mortal remains were laid to rest at St. Mary's Burial Grounds, Kopay. The committal rites were performed by Rev. Norman Jayachandran, Vicar, St. Mary's Church, Kopay, assisted by the Rev. J. Sarvanandan.

He leaves behind beside his wife Sugirtham, a brother Mr. Manikasingham Sanders, sisters Mrs. Abraham, Mrs. Gnanaprasam and Mrs. W. T. Gunaratnam and sisters-in-law Thiraviam, Rasamany, Nesam, Sornam and Ratnam and a host of relations to be moan his loss.

"May his soul rest in peace."

- Cer.

Evangelism Latin-American Style

BY
Dr. Robert Porter

(Continued from our last issue)

At this point a sampling of the statistics scattered through the book will give an idea of the reasons for Freire's techniques and the work of the clergy in base communities: in 1960 the richest 1 percent of the population of Brazil received 11.7 of the country's total wealth. Ten years later, that 1 percent received 17.8 percent of the wealth. In the same period, the income of the poorest 50 percent of the population fell from 17.7 to 13.7 percent. Or take El Salvador: ninety percent of the peasants have no land, and they comprise two thirds of the population. Two percent of the people own 58 percent of the arable land. The average monthly income of the peasant families, 50 percent of them illiterate, is twelve dollars. Four fifths of the children are ill-nourished. Unemployment and underemployment total 45 percent.

The statistics of violent death are equally if not more shocking: in El Salvador, between 1980 and mid-1981, some twenty-two thousand people were killed. Three quarters were victims of the security force, according to Amnesty International. The majority had no guerrilla connections but were murdered because they belonged to a teachers' union or human rights group that objected to the butchery. In Nicaragua, according to conservative estimates, some thirty thousand died in the four decades prior to the 1978-79 civil war against dictator Anastasio Somoza. The Human Rights Commission of the Organization of American States "condemned the Somoza government for obstructing Red Cross work: of killing, arbitrary detention, and other abuses against the peasants; and of generalized repression against all young men between the ages of fourteen and twenty-one."

It is with considerable emotion that the people of Latin America greeted the official state-

ment that resulted from the Catholic Church's region-wide conference held in Puebla in 1979. One particularly meaningful paragraph read: "We identify, as the most devastating and humiliating scourge, the situation of human poverty in which millions of Latin Americans live, with starvation wages, unemployment and underemployment, malnutrition, infant mortality, lack of adequate housing, health problems, and labor unrest... The lack of respect for human dignity is reflected by the lack of social participation on different levels... in the repression of unions and political movements." At last the Church was speaking out loudly and clearly about abuses that the Church had ignored for nearly five centuries!

What gospel has been propagated in Latin America? Lerooux quotes a member of the U. S. National Catholic Coalition for Responsible Investment, Norman Saramelli: "Just as the Christian missionaries went out bringing the gospel of salvation to the heathen, our corporate missionaries are going out preaching the gospel of secular salvation, the gospel of consumer lifestyle, and they're doing it to a far more effective degree than the missionaries of the nineteenth century!" Elsewhere the author writes that "a child born in the United States will consume thirty to fifty times more goods of all descriptions in his or her lifetime than one born in the impoverished highlands of Bolivia. A child born to wealthy parents in the Bolivian capital of La Paz will equal the consumption of the American." And as far as modern technology is concerned, we (the U. S.) have exported to the military of Chile, Uruguay, Argentina and Brazil far more sophisticated computer equipment than is being used in the United States itself.

(to be continued)

The Northern Front

Refugees:

Seven hundred refugees from Vavuniya have sought refuge in Poovarasankulam, Sekkaddipulav, Salampaikulam and Pulitharipuliankulam after the incidents of arson and murder which took place on 16-8-85 and after.

The Secretary of the Citizens Committee of Vavuniya District, Dr. S. Pararajasingam has made arrangements for day rations to be distributed to the refugees for two weeks. The President of the Citizens Committee, Mr. Swarnapala has called for particulars of those who have been affected by the rioting.

600 refugees from Cheddikulam and Neriakulam (in the Vavuniya District) have gone to Mannar. Some 90 Tamils in families have sought shelter at the Madhu Temple. The G. A. of Mannar, Janab M. M. Abdulcader is looking into the needs of these refugees.

Vavuniya Incidents - Investigations

The probe ordered by President Jeyawardene into the Vavuniya incidents of 16-8-85 and after will be according to an announcement by a Board of Inquiry set up under military laws.

The Health Hazards of Tobacco

Dr. Dennis J. Aloysius, President of the College of General Practitioners who addressed a group of Executives has said the tobacco deaths in the world is in the region of 100,000 people every year, as many as the casualties if 250 packed jumbo jets met with a tragic fate. Only tobacco casualties don't hit headlines.

Commenting that smoking today was no longer a sign of sophistication and maturity, Dr. Aloysius said that there have been periods in history when some countries imposed fines on those who were found smoking. Iran, the doctor said, paraded them on the streets, and Russia exiled them.

EDITORIAL

Contemporary Realities

As we write these notes, the signs are that we may be in for some more distressful days. Thimpu II has failed to reach 'accord' and the collateral effects appear to have thrown both India and Sri Lanka into a seething cauldron.

The resurgence of violence in Sri Lanka and the "gap" the Tamil delegates at Thimpu found between expectations and reality have been proffered as the reasons "for the adjournment of the talks".

In the meanwhile, the slogan, *Arms and Peace*, is encountering a dew of nostalgia as citizens read about and hear of, descriptions of events in certain parts of the Northern and Eastern Provinces, notably the Vavuniya and Trincomalee districts where campaigns against civilians have hit a high point.

William Hazlitt the English Essayist and Literary Critic refers in his "*Spirit of the age*" (which represents his best work), to an "unseemly exposure of the mind" which sometimes characterises men and nations.

Here in Sri Lanka, we talk of people as if they were numbers (12 million Sinhalese in the whole world as against 60 million Tamils, 50 of whom are in India) and at the same time sit at a Peace-Table to discuss the claim of a minority group of people for self hood. We talk of *praying* for peace, while at same time *paying* for war. (We are told that 16 million rupees are being spent every day on security and defence). We deploy investigators hotly in pursuit of truth, of Tamil civilian killings at the same time decry "terrorist propaganda."

Let us not be naive. "*Happy the people whose annals are blank in history books*", said Thomas Carlyle. The collateral effects of the present 'situation' in the country have embroiled us in a constant state of risk and anxiety from several directions.

In this context, we wonder if pages and pages of legal "tablet" of citizen rights to the state and of political organisations as representing 'populations' will help us to get us out of the woods. In the words of a former Socialist Foreign Minister of Portugal, "*there is no political organisation anywhere that absolutely represents a population*".

We also wonder if a military culture and militarised politics would bring us nearer to the day of settlement in Sri Lanka. If anything, it would push it deeper into the murk of an unpredictable future.

All told, it won't be a decent life for any of us here in Sri Lanka unless it is a decent life for all of us.

The Sri Lankans' response to the contemporary situation is analogous to that of the Rhodesians in 1977. The growing inflow of people from Rhodesia through the Salisbury airport was referred to, facetiously as the "*chicken run*". The 'T' shirts at Salisbury still said "Rhodesia is Super". But said an Executive "two years ago, I believed in it, but now I am a candidate for the "*chicken run*".

We here in Sri Lanka must wake up to the reality that unless right political decisions daring in design are taken now, the "situation" will slip inch by inch from our grasp.

We cannot of course take the final step if we don't take the first. It is that simple but appears to be that unfortunate in Sri Lanka.

The Sri Lankan Ecumenical Conference 1985

The National Seminary at Ampitiya, set in picturesque and majestic surroundings in the hill capital was the venue of the historic Sri Lankan Ecumenical Conference held from August 5 to 10, 1985 organised by the NCC in the 'Uduvil tradition'—an expression which alludes to the historic Conference held in the North at Uduvil Girls' College in the Jaffna Peninsula from April 20—May 1, 1953 which was one of the most representative Christian Conferences held in Sri Lanka, with 125 participants, 68 of whom were ordained ministers. (local and foreign).

Ampitiya had a representation which was also unique,

though different in character. There was representation not merely from the denominational Churches but from Church related institutions as the Bible Society, the Campus Crusade, the Catholic Union, the Devasarana, the Centre for Religion and Society, the Christian Workers Fellowship, Focus, Legion of Mary, the Student Christian Movement, the YMCA, the Salvation Army, Youth for Christ and the Suba Seth Nivasa. The Theological College of Sri Lanka, the University Chaplaincy and the Xavarians were also represented. In addition there were also the invitees, consultants and observers to give the Assembly the needed finishing touch in organisational set-up.

Welcome

The Conference opened with a public meeting at the Trinity College Hall. The Rt. Rev. Andrew Kumara, Bishop of Kurunegalle presided. The Rt. Rev. D. J. Ambalavanar as President of the National Christian Council of Sri Lanka welcomed the delegates. He invited them to think of the things that make for PEACE in this country. He quoted the words of our Lord recorded in St. Luke 19:41, as he wept over Jerusalem "*Would that even today you knew the things that make for peace*". Speaking about the venue of the Conference, Bishop Ambalavanar said that as a continuation of the Uduvil Conference, the Venue has now moved from the head (Jaffna) to the heart (Kandy). If the head and heart work together the result will be meaningful. The Mahanayakas of the Malwatte and Asgiriya Chapters, the Mayor of Kandy and the District Minister Mr. Shelton Ranarajah also spoke.

The Leaders and Addresses

The theme of the Conference was "*Jesus Christ, the Life of the World*". There were four main addresses: (1) Christ in relation to the Asian context. (2) Christ in relation to contemporary ideologies. (3) Christ and the Oppressed and (4) Christ in relation to Evangelism and Mission of the Church. The Speakers were Rev. (Dr.) Aloysius Pieris, an eminent Catholic Theologian, Dr. Bastian Weilinga a Swedish Theologian of Madurai Theological College, Rev. (Dr.) Don Steele who with his wife has been working among the oppressed in the Appalachian mountains and the Rev. Soma K. Perera, President of the Methodist Church. The Bible studies on the theme were led by Rev. Donald Kanagaratnam, Mr. Elmo Wijesinghe, Rev. Kingsley Muthiah and Fr. Nihal Abeysinghi.

Opening Worship Service

After the Inaugural Public Meeting, the Opening Worship Service was conducted in all three languages. Rt. Rev. Vianney Fernando, the Bishop of Kandy preached the Sermon. He chose as his text verses 16 and 17 of the Gospel according to St. John, (Chapter 3):— "*For God so loved the world that he gave his only begotten son that whosoever believeth in him should not perish but have everlasting life. For God sent not his son into the world to condemn the world but the world through him might be saved.*"

[Excerpts from the Sermon will be published in our next issue.]

The Workshops

The Conference Agenda was worked through eight Workshops: (1) Ecumenism and the Unity of the Church

(2) The Church as a sign and instrument of the Kingdom
(3) Issues of Family Life
(4) Spirituality and Worship
(5) Racism, Classicism and Sexism
(6) Development and Service
(7) Ideology and Human Liberation
(8) Education and people's cultures [A Report covering the 'findings' will be published in book form.]

The Ethnic Issue

Even though the ethnic issue was not in the Agenda of the Conference, it was discussed at various levels during the Conference. Representatives of the North and East were invited to express their views in the light of their experiences. The urgency for an immediate solution to the problem and for the restoration of peace and harmony in the country was expressed fervently by all the delegates. The Bishops present at the Conference and the Conference leaders met and drafted a letter to be sent to the government. The letter was approved by all the delegates. Suggestions were also made to form a Peace Movement and a Planning Sub Committee was formed to explore the possibilities of such a Movement.

The 'Agape Feast'

The Conference came to an end with the 'Agape Feast', a new form of Holy Communion Service which was conducted by the Christian Workers Fellowship.

[The above is a brief account of the Ampitiya Ecumenical Conference. It is an edited form of reports sent to us by two of our delegates, Rev. S. Manopavan and Rev. Cristo Roberts. — Editor.]

Examination Success

Mr. V. Rajkumar, Worker in Charge of the Puugudutivu Church has been successful in the B. Th. Examination of the Tamil Nad Theological College, Madurai.

He is an Old Boy of Union College, Tellippalai.

At Rest

Mrs. Jeyarane Chelvarajah

Mrs. D. P. T. Chelvarajah (Jeyarane Acca) passed away peacefully after a brief illness on the 17th of August 1985. She was 76 years old at the time of her death. She has been an active Church Worker and an Evangelist for many years. Her husband Mr. Chelvarajah predeceased her. She has been a welcome visitor to every Christian Home. She leaves behind her brother Mr. R. R. Ariyanayagam and sisters Mrs. P. P. Navaratnam and Mrs. C. S. Rasiyah to bemoan her loss. The Funeral Service and the Committal rites were conducted by Rev. J. Sarvanandan Vicar of the St. John's Church, Chundikuli.

— Cor.